

خطبة الجمعة بتاريخ ٢٠١٨/١/٥ الموافق ١٧ ربيع الآخر ١٤٣٩ هـ
عِلْمُ الدِّينِ حَيَاةُ الإِسْلَامِ (الجزء الأول) الحثُّ على التَّعَلُّمِ

إِنَّ الْحَمْدَ لِلَّهِ نَحْمَدُهُ وَنُسْتَعِينُهُ وَنُسْتَهْدِيهِ وَنَشْكُرُهُ وَنَسْتَغْفِرُهُ وَنَتُوبُ إِلَيْهِ، وَنَعُودُ بِاللَّهِ مِنْ شُرُورِ أَنْفُسِنَا وَمِنْ سَيِّئَاتِ أَعْمَالِنَا، مَنْ يَهْدِ اللَّهُ فَلَا مُضِلَّ لَهُ وَمَنْ يُضِلِّ فَلَا هَادِيَ لَهُ. الْحَمْدُ لِلَّهِ الَّذِي عَلَّمَ الْإِنْسَانَ مَا لَمْ يَعْلَمْ وَرَفَعَ شَانَ الْعُلَمَاءِ عَلَى مَنْ دُونَهُمْ فَلَا يَسْتَوُونَ وَأَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ الْوَاحِدُ الْأَحَدُ الْفَرْدُ الصَّمَدُ الَّذِي لَمْ يَتَّخِذْ صَاحِبَةً وَلَا وَلَدًا، جَلَّ رَجِي لَا يُشْبِهُ شَيْئًا وَلَا يُشْبِهُهُ شَيْءٌ وَلَا يَجِلُّ فِي شَيْءٍ وَلَا يَنْحَلُّ مِنْهُ شَيْءٌ، جَلَّ رَجِي وَتَنَزَّهَ عَنِ الْأَيْنِ وَالْكَيفِ وَالشَّكْلِ وَالصُّورَةِ وَالْحَدِّ وَالْجِهَةِ وَالْمَكَانِ، لَيْسَ كَمِثْلِهِ شَيْءٌ وَهُوَ السَّمِيعُ الْبَصِيرُ. وَأَشْهَدُ أَنَّ سَيِّدَنَا وَحَبِيبَنَا وَعَظِيمَنَا وَقَائِدَنَا وَقُرَّةَ أَعْيُنِنَا مُحَمَّدًا عَبْدَهُ وَرَسُولَهُ وَصَفِيَّهُ وَحَبِيبَهُ الَّذِي أَرْشَدَنَا إِلَى طَرِيقِ الْخَيْرِ وَالْهُدَى وَالثُّورِ. وَصَلَّى اللَّهُ عَلَى سَيِّدِنَا مُحَمَّدٍ النَّبِيِّ الْأُمِّيِّ الَّذِي عَلَّمَ النَّاسَ الْخَيْرَ وَأَرْشَدَهُمْ إِلَى مَا فِيهِ خَيْرُهُمْ وَصَلَّاهُمْ وَفَلَّاحُهُمْ فِي الدُّنْيَا وَالْآخِرَةِ وَعَلَى عَالِهِ وَصَحَابَتِهِ الطَّيِّبِينَ الطَّاهِرِينَ.

أَمَّا بَعْدُ عِبَادَ اللَّهِ فَإِنِّي أُوصِيكُمْ وَنَفْسِي بِتَقْوَى اللَّهِ الْعَلِيِّ الْقَدِيرِ. إِخْوَةَ الْإِيمَانِ إِنَّ اللَّهَ تَبَارَكَ وَتَعَالَى مَدَحَ الْعُلَمَاءِ فِي كِتَابِهِ الْعَزِيزِ فَقَالَ ﴿يَرْفَعُ اللَّهُ الَّذِينَ آمَنُوا مِنْكُمْ وَالَّذِينَ أُوتُوا الْعِلْمَ دَرَجَاتٍ وَاللَّهُ بِمَا تَعْمَلُونَ خَبِيرٌ﴾^١ وَقَالَ تَعَالَى ﴿شَهِدَ اللَّهُ أَنَّهُ لَا إِلَهَ إِلَّا هُوَ وَالْمَلَائِكَةُ وَأُولُو الْعِلْمِ قَابِمًا بِالْقِسْطِ لَا إِلَهَ إِلَّا هُوَ الْعَزِيزُ الْحَكِيمُ﴾^٢ فَاَنْظُرْ أَخِي الْمُؤْمِنَ كَيْفَ جَاءَ فِي الْآيَةِ ذَكَرَ اللَّهُ ثُمَّ الْمَلَائِكَةَ ثُمَّ أَهْلَ الْعِلْمِ وَنَاهِيكَ بِهَذَا شَرَفًا وَفَضْلًا وَجَلَاءً وَتُبْلًا.

Esclave de Allah, je vous recommande ainsi qu'à moi-même de faire preuve de piété à l'égard de Allah Al-[^]Aliyy, Al-Qadir. Mes frères de foi, Allah tabaraka wata[^]ala a fait l'éloge des savants dans Son Livre honoré, Il a dit : [sourat Al-Moujadalah / 11] ce qui signifie : « Allah élève en

^١ سورة المجادلة

^٢ سورة آل عمران

degré ceux d'entre vous qui sont croyants et ceux qui ont acquis la connaissance. Et Allah sait tout ce que vous faites. »

Et Allah *ta^ala* dit : [*sourat 'Ali-^Imran / 18*] ce qui signifie : « **Allah crée les preuves qu'il n'est de dieu que Lui ; et les anges et ceux qui ont la science témoignent qu'il n'est de dieu que Allah et qu'Il est juste en ce qu'Il prédestine ; il n'est de dieu que Lui Al-^Aziz Al-Hakim.** »

Mon frère croyant, observe bien ce qui est parvenu dans cet '*ayah* : il est fait mention de Allah, puis des anges puis des gens de science. Et ceci est un honneur et un mérite clair pour les gens de science.

وَلَمْ يَجْعَلِ اللَّهُ عَزَّ وَجَلَّ الْعُلَمَاءَ كَغَيْرِهِمْ فَأَخْبَرَ أَنَّهُمْ لَا يَسْتَوُونَ فَقَالَ عَزَّ مِنْ قَائِلٍ فِي سُورَةِ
الزُّمَرِ ﴿قُلْ هَلْ يَسْتَوِي الَّذِينَ يَعْلَمُونَ وَالَّذِينَ لَا يَعْلَمُونَ﴾^٣ لَا وَاللَّهِ لَا يَسْتَوُونَ .. كَيْفَ يَسْتَوِي
العالم والجاهل والعلماء العاقلون هم أخشى لله من غيرهم وما الكرامة عند الله إلا بالتقوى كما
أخبر ربنا تبارك وتعالى في القرآن الكريم فقال ﴿إِنَّ أَكْرَمَكُمْ عِنْدَ اللَّهِ أَتْقَاكُمْ إِنَّ اللَّهَ عَلِيمٌ
خَبِيرٌ﴾^٤

Allah *^azza wajall* n'a pas fait que les savants soient comme ceux qui ne le sont pas. Il a annoncé qu'ils ne sont pas équivalents. Allah *^azza min qa'il*, dit dans *sourat Az-Zoumar* : [*sourat Az-Zoumar / 9*] ce qui signifie : « **Dis : Sont-ils équivalents ceux qui ont la connaissance et ceux qui ne l'ont pas ?** »

Non par Allah ! Ils ne sont pas équivalents !

Comment savants et ignorants seraient-ils équivalents ? Les savants qui œuvrent pour la religion craignent Allah plus que tout autre. Et l'honneur selon le jugement de Allah croît en fonction de la piété, tout comme notre Seigneur *tabaraka wata^ala* nous l'a annoncé dans le *Qur'an* honoré : [*sourat Az-Zoumar / 13*] ce qui signifie : « **Les plus honorables d'entre vous sont ceux qui font le plus preuve de piété à l'égard de Dieu, certes Allah sait toute chose, Il sait les choses cachées.** »

وَلَا يَكُونُ الْمَرْءُ مِنَ الْمُتَّقِينَ إِلَّا بِعِلْمٍ مَا أَوْجَبَ اللَّهُ عَلَيْهِ فَيُؤَدِّيهِ وَعِلْمٌ مَا حَرَّمَ اللَّهُ فَيَجْتَنِبُهُ.
كَيْفَ يَسْتَوِي الْعَالِمُ وَالْجَاهِلُ وَرَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ الْعُلَمَاءُ وَرَثَةُ الْأَنْبِيَاءِ أَهْ وَأَيُّ
شَيْءٍ وَرَثَ الْعُلَمَاءُ مِنَ الْأَنْبِيَاءِ إِنَّمَا وَرَثُوا الْعِلْمَ كَمَا قَالَ عَلَيْهِ الصَّلَاةُ وَالسَّلَامُ وَإِنَّ الْأَنْبِيَاءَ لَمْ
يُورَثُوا دِينَارًا وَلَا دِرْهَمًا إِنَّمَا وَرَثُوا الْعِلْمَ فَمَنْ أَخَذَ بِهِ أَخَذَ بِحِطِّهِ وَافِرٍ أَهْ

Une personne ne deviendra pieuse qu'en apprenant ce que Allah a ordonné d'apprendre puis en accomplissant les obligations et en apprenant ce que Allah a interdit de faire puis en évitant les interdictions. Comment le savant et l'ignorant auraient-ils un même degré alors que le Messager de Allah ﷺ dit : ce qui signifie : « **Les savants sont les héritiers des prophètes.** »

Et les savants, qu'ont-ils hérité des prophètes ? Ils ont hérité la science tout comme le Prophète ﷺ l'a dit : ce qui signifie : « **Les prophètes n'ont pas laissé en héritage des dinars ni**

^٣ سورة الزمر

^٤ سورة الزمر

des dirhams ; ils ont laissé en héritage la science. Celui qui l'obtient aura donc obtenu un bien d'une très grande valeur. »

إِنَّ لِلْعَالِمِ إِخْوَةَ الْإِيمَانِ فَضْلاً وَمَزِيَّةً فَإِنَّ الْعَالِمَ يَسْتَغْفِرُ لَهُ مَنْ فِي السَّمَاوَاتِ وَالْأَرْضِ حَتَّى الْحَيْتَانَ فِي الْبَحْرِ.

ولزيادة بيان فضل العالم العامل على العابد الذي حصل ما يكفي من علم الدين من غير أن يصل في ذلك إلى درجة العالم قال رسول الله صلى الله عليه وسلم فضل العالم على العابد كفضلي على أذنكم اه وقال عليه الصلاة والسلام وإن فضل العالم على العابد كفضل القمر على سائر الكواكب اه وما ذاك إلا لعموم نفع العالم بخلاف العابد فإن نفعه مقصور عليه.

Chers frères de foi, les savants ont un mérite et une faveur particulière car les habitants des cieux et de la Terre demandent le pardon en faveur des savants, jusqu'aux poissons dans l'eau demandent le pardon en faveur des savants. Pour indiquer le mérite d'un savant qui œuvre pour diffuser la science de la religion, par rapport à quelqu'un qui se consacre à l'adoration de *Allah*, c'est-à-dire par rapport à quelqu'un qui a fait en sorte d'obtenir ce qui lui suffit comme minimum obligatoire de la connaissance religieuse mais sans parvenir pour autant au niveau du savant, le Messager de *Allah* ﷺ a dit : ce qui signifie : « **Le mérite d'un savant par rapport à un simple adorateur est semblable à mon mérite par rapport à celui d'entre vous qui a le plus bas degré.** »

Et le Prophète ﷺ a dit : ce qui signifie : « **Le mérite du savant par rapport au simple adorateur est semblable au mérite de la lune par rapport au reste des astres.** »

Tout cela est en raison du grand profit que les savants dispensent aux autres contrairement au simple adorateur dont le profit est restreint à lui-même.

إِنَّ لِلْعَالِمِ مَنْزِلَةً رَفِيعَةً إِخْوَةَ الْإِيمَانِ وَيَكْفِي عَلَى ذَلِكَ دَلِيلًا أَنْ مَنْ لَا يُحْسِنُهُ يَدْعِيهِ وَيَفْرَحُ بِهِ إِذَا نُسِبَ إِلَيْهِ، وَيَكْفِي دَلِيلًا عَلَى ذَمِّ الْجَهْلِ أَنَّهُ يَتَبَرَّأُ مِنْهُ مَنْ هُوَ فِيهِ، وَقَدْ جَاءَ عَنْ نَبِيِّنَا الْأَكْرَمِ صَلَوَاتُ اللَّهِ وَسَلَامُهُ عَلَيْهِ الْحُثُّ الْبَلِيغُ عَلَى طَلَبِ عِلْمِ الدِّينِ فَقَالَ لِأَبِي دَرٍّ فِيمَا رَوَاهُ ابْنُ مَاجَةَ يَا أَبَا دَرٍّ لَأَنْ تَعْدُو فَتَتَعَلَّمَ بَابًا مِنَ الْعِلْمِ خَيْرٌ لَكَ مِنْ أَنْ تُصَلِّيَ أَلْفَ رُكْعَةٍ أَهْ أَيْ مِنَ النَّوَافِلِ. وَوَرَدَ عَنْهُ عَلَيْهِ الصَّلَاةُ وَالسَّلَامُ فِيمَا رَوَاهُ التَّبَهَّقِيُّ فِي شُعَبِ الْإِيمَانِ مَا عُبِدَ اللَّهُ بِشَيْءٍ أَفْضَلَ مِنْ فَقْهِهِ فِي الدِّينِ أَهْ وَقَالَ عَلَيْهِ الصَّلَاةُ وَالسَّلَامُ مَنْ يُرِدِ اللَّهُ بِهِ خَيْرًا يُفَقِّهُهُ فِي الدِّينِ أَهْ

La science, mes frères de foi, a un haut degré ; C'est une preuve suffisante de voir que celui qui n'a pas de science est toujours content qu'on dise de lui qu'il est savant. Et c'est une preuve suffisante que l'ignorance est blâmable de voir que celui qui est ignorant cherche toujours à s'innocenter de sa propre ignorance.

Il est parvenu de notre Prophète honorable, que *Allah* l'honore et l'élève davantage en degré, une grande incitation à chercher la science de la religion. Il a dit à *Abou Dharr Al-Ghifariyy* dans ce qu'a rapporté *Ibnou Majah* : ce qui signifie : « **Ô Abou Dharr, que tu ailles apprendre un chapitre de la science vaut mieux pour toi que d'accomplir mille rak^ah surérogatoires.** »

Et il est parvenu au sujet de notre maître *Mouhammad* ﷺ, d'après ce qu'a rapporté *Al-Bayhaqiyy* dans *Chou^abou l-'Iman* la parole : ce qui signifie : « **Il n'y a pas d'acte d'adoration qui rapproche plus de l'agrément de Allah que d'apprendre la science de la religion.** »

Et le Prophète ﷺ a dit : [rapporté par *Al-Boukharriyy*] ce qui signifie : « **Celui pour qui Allah veut un bien, Il lui fait apprendre la science de la religion.** »

اللَّهُ اللَّهُ إِخْوَةَ الْإِيمَانِ، أَخْبَرَنَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّ عَلَامَةَ فَلَاحِ الْمَرْءِ وَإِرَادَةَ اللَّهِ الْخَيْرَ لِعَبْدِهِ أَنْ يُفْقَهُهُ فِي الدِّينِ فَهَلْ مِنْ مُشَمِّرٍ لِلْخَيْرِ. فَهَمَ هَذَا عُلَمَاءُ الْأُمَّةِ فَشَمَّرُوا وَطَلَبُوا الْعِلْمَ حَتَّى بَلَّغُوا مَا بَلَّغُوا وَلِذَلِكَ قَالَ الْإِمَامُ الشَّافِعِيُّ رَضِيَ اللَّهُ عَنْهُ إِنَّ الْإِسْتِغَالَ بِطَلَبِ الْعِلْمِ أَفْضَلُ مَا تُنْفِقُ فِيهِ نَفَائِسُ الْأَوْقَاتِ اهْ وَذَلِكَ لِأَنَّ فِي طَلَبِ الْعِلْمِ حِفْظَ النَّفْسِ وَحِفْظَ الْغَيْرِ.

[Glorifiez] *Allah*, [glorifiez] *Allah*, mes frères de foi, le Messager de *Allah* ﷺ nous a annoncé que le signe de la réussite et le signe que *Allah* veut du bien pour Son esclave, c'est qu'Il lui fait apprendre la science de la religion. Alors y aura-t-il quelqu'un qui s'investira pour obtenir ce bien ? Les savants de la communauté l'ont bien compris. Ils se sont investis et ont appris la science pour atteindre les degrés qu'ils ont atteints. Pour cela, l'Imam *Ach-Chafi^iyy* que *Allah* l'agrée, a dit : ce qui signifie : « *Se consacrer à l'apprentissage de la science de la religion est l'une des meilleures choses auxquelles consacrer le plus précieux de son temps.* » Et ceci parce qu'en apprenant la science, on préserve sa propre personne et on préserve autrui.

الِإِسْتِغَالَ بِطَلَبِ الْعِلْمِ إِخْوَةَ الْإِيمَانِ أَفْضَلُ مَا تُنْفِقُ فِيهِ الْأَوْقَاتِ .. أَفْضَلُ مِنْ نَوَافِلِ الْعِبَادَاتِ الْبَدَنِيَّةِ لِأَنَّ نَفَعَ الْعِلْمِ يَعْصِمُ صَاحِبَهُ وَالنَّاسَ وَأَمَّا التَّوَافِلُ الْبَدَنِيَّةُ فَمَقْصُورَةٌ عَلَى صَاحِبِهَا، وَلِأَنَّ الْعِلْمَ مُصَحِّحٌ لِغَيْرِهِ مِنَ الْعِبَادَاتِ فَهِيَ تَفْتَقِرُ إِلَيْهِ وَتَتَوَقَّفُ عَلَيْهِ وَلَا يَتَوَقَّفُ الْعِلْمُ عَلَيْهَا فَإِنَّ الْعَابِدَ الْجَاهِلَ قَدْ يَقُومُ بِعِبَادَةٍ فَاسِدَةٍ تَكُونُ وَبِالْأَعْلَى،

Se consacrer à l'apprentissage de la science, mes frères de foi, est la meilleure des choses à laquelle on puisse occuper notre temps. C'est une chose meilleure que d'accomplir des actes d'adoration surrogatoires par son corps :

- parce que le bénéfice de la science englobe celui qui a la science et les gens autour de lui. Quant aux actes surrogatoires physiques, ils sont restreints à celui qui les accomplit ;
- parce que la science de la religion, c'est ce qui rend valable tous les autres actes d'adoration, ils en ont tous besoin et leur validité en dépend. Alors que la science, elle, ne dépend pas des actes d'adoration ; en effet, il se peut qu'un adorateur ignorant accomplisse un acte d'adoration invalide qui pourra causer sa propre perte ;

وَلِأَنَّ الْعُلَمَاءَ وَرَكَّةَ الْأَنْبِيَاءِ عَلَيْهِمُ الصَّلَاةُ وَأَتَمُّ التَّسْلِيمِ وَلَيْسَ ذَلِكَ لِلْمُتَعَبِّدِينَ غَيْرِ الْعُلَمَاءِ، وَلِأَنَّ الْعِلْمَ يَبْقَى أَثَرُهُ بَعْدَ مَوْتِ صَاحِبِهِ، وَلِأَنَّ فِي بَقَاءِ الْعِلْمِ إِحْيَاءً لِلشَّرِيعَةِ وَحِفْظًا لِمَعَالِمِ الْمِلَّةِ فَعِلْمُ الدِّينِ حَيَاةُ الْإِسْلَامِ وَلِذَا جَاءَ فِي الْحَدِيثِ وَلَفْقِيَهُ وَاحِدٌ أَشَدُّ عَلَى الشَّيْطَانِ مِنْ أَلْفِ عَابِدٍ اهْ فَإِنَّ

الشَّيْطَانُ قَادِرٌ عَلَى أَنْ يُزَيِّنَ لِلْعَابِدِ الْجَاهِلِ عَمَلًا بَاطِلًا فَيُوقِعُهُ فِيهِ وَيُضِلَّهُ وَعَيْرُهُ بِهِ وَأَمَّا الْعَالِمُ الَّذِي هُوَ حَقُّ الْعَالِمِ فَيَغْلِبُ الشَّيْطَانَ بِعِلْمِهِ فَيَحْفَظُ إِسْلَامَهُ وَإِسْلَامَ غَيْرِهِ مِنَ النَّاسِ.

- parce que les savants sont les héritiers des prophètes, à eux l'honneur et la préservation la plus parfaite ; et l'on attribue cela à aucun adorateur en dehors des savants ;
- parce que la science laisse ses traces, même après la mort de celui qui la possédait ;
- et parce que dans le fait de conserver la science, il y a une revivification de la Loi de l'Islam et une préservation des signes emblématiques de cette communauté.

La science de la religion est donc la vie de l'Islam et c'est pour cela qu'il est parvenu dans le *hadith* : [rapporté par *Al-Bayhaqiyy* dans *Chou'abou l-'Iman*] ce qui signifie : « **Un seul spécialiste de science de la religion est plus fort contre le chaytan que mille adoreurs.** »

En effet, le *chaytan* est capable d'embellir un acte qui est faux à un adorateur ignorant de sorte qu'il le fait tomber dans cet acte et l'égarer, lui et d'autres à cause de cela. Tandis qu'un savant, c'est-à-dire quelqu'un qui est un véritable savant, a le dessus sur le *chaytan* grâce à sa science, il préserve ainsi son propre Islam et l'Islam du reste des gens.

إِحْوَةَ الْإِيمَانِ، عِلْمُ الدِّينِ حَيَاةُ الْإِسْلَامِ لِذَلِكَ أَمَرَ اللَّهُ رَسُولَهُ بِطَلْبِ الْإِزْدِيَادِ مِنَ الْعِلْمِ وَلَمْ يَأْمُرْ نَبِيَّهُ فِي الْقُرْآنِ بِطَلْبِ الْإِزْدِيَادِ مِنْ شَيْءٍ إِلَّا مِنَ الْعِلْمِ فَقَالَ عَزَّ مِنْ قَائِلٍ ﴿وَقُلْ رَبِّ زِدْنِي عِلْمًا﴾ ﴿١٧٤﴾ فَافْتَدُوا بِنَبِيِّكُمْ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ واطْلُبُوا عِلْمَ الدِّينِ وَشُدُّوا الْهَمَّةَ لِتَحْصِيلِهِ وَالتَّقْوَى فِيهِ فَفِي ذَلِكَ الْفَضْلُ وَالدَّرَجَةُ الرَّفِيعَةُ فِي الْآخِرَةِ وَحِفْظُ أَنْفُسِكُمْ وَأَهْلِيكُمْ وَبِلَادِكُمْ وَإِسْلَامِكُمْ، وَقَفَّيْنِي اللَّهُ وَإِيَّاكُمْ لِمَا يُحِبُّ وَيَرْضَى.

Mes frères de foi, la science de la religion est la vie de l'Islam, pour cela *Allah* a ordonné à Son messager de demander à augmenter en science et Il n'a ordonné à Son prophète, dans le *Qur'an*, de demander à augmenter en quoi que ce soit d'autre qu'en science.

Allah ^azza min qa'il dit : ce qui signifie : « **Dis : ô Seigneur, augmente-moi en science.** »

Alors prenez pour exemple et pour modèle votre Prophète ﷺ et demandez la science de la religion, faites preuve d'ardeur pour l'obtenir et vous renforcer dans la science, car il y a en cela le mérite et les hauts degrés dans l'au-delà ; il y a en cela la préservation de vos personnes et de vos familles, de vos pays et de votre Islam.

Que *Allah* nous accorde, ainsi qu'à vous, la réussite pour accomplir ce qu'Il aime et agréer.

Ayant tenu mes propos, je demande que *Allah* me pardonne ainsi qu'à vous-mêmes.

أَقُولُ قَوْلِي هَذَا وَأَسْتَغْفِرُ اللَّهَ.

إِنَّ الْحَمْدَ لِلَّهِ نَحْمَدُهُ وَنُسْتَعِينُهُ وَنَسْتَهْدِيهِ وَنَشْكُرُهُ، وَنَعُوذُ بِاللَّهِ مِنْ شُرُورِ أَنْفُسِنَا وَمِنْ سَيِّئَاتِ أَعْمَالِنَا، مَنْ يَهْدِ اللَّهُ فَلَا مُضِلَّ لَهُ وَمَنْ يَضِلَّ فَلَا هَادِيَ لَهُ، وَالصَّلَاةُ وَالسَّلَامُ عَلَى سَيِّدِنَا مُحَمَّدٍ الصَّادِقِ الْوَعْدِ الْأَمِينِ وَعَلَى إِخْوَانِهِ النَّبِيِّينَ وَالْمُرْسَلِينَ. وَرَضِيَ اللَّهُ عَنْ أُمَّهَاتِ الْمُؤْمِنِينَ وَعَالِ الْبَيْتِ الطَّاهِرِينَ وَعَنِ الْخُلَفَاءِ الرَّاشِدِينَ أَبِي بَكْرٍ وَعُمَرَ وَعُثْمَانَ وَعَلِيٍّ وَعَنِ الْأَيِّمَةِ الْمُهْتَدِينَ أَبِي حَنِيفَةَ وَمَالِكٍ وَالشَّافِعِيَّ وَأَحْمَدَ وَعَنِ الْأَوْلِيَاءِ وَالصَّالِحِينَ أَمَّا بَعْدُ عِبَادَ اللَّهِ فَإِنِّي أُوصِيكُمْ وَنَفْسِي بِتَقْوَى اللَّهِ الْعَلِيِّ الْعَظِيمِ فَاتَّقُوهُ.

وَاعْلَمُوا أَنَّ اللَّهَ أَمَرَكُمْ بِأَمْرٍ عَظِيمٍ، أَمَرَكُمْ بِالصَّلَاةِ وَالسَّلَامِ عَلَى نَبِيِّهِ الْكَرِيمِ فَقَالَ ﴿إِنَّ اللَّهَ وَمَلَائِكَتَهُ يُصَلُّونَ عَلَى النَّبِيِّ يَا أَيُّهَا الَّذِينَ ءَامَنُوا صَلُّوا عَلَيْهِ وَسَلِّمُوا تَسْلِيمًا﴾^٧. اللَّهُمَّ صَلِّ عَلَى سَيِّدِنَا مُحَمَّدٍ وَعَلَى ءَالِ سَيِّدِنَا مُحَمَّدٍ كَمَا صَلَّيْتَ عَلَى سَيِّدِنَا إِبْرَاهِيمَ وَعَلَى ءَالِ سَيِّدِنَا إِبْرَاهِيمَ وَبَارِكْ عَلَى سَيِّدِنَا مُحَمَّدٍ وَعَلَى ءَالِ سَيِّدِنَا مُحَمَّدٍ كَمَا بَارَكْتَ عَلَى سَيِّدِنَا إِبْرَاهِيمَ وَعَلَى ءَالِ سَيِّدِنَا إِبْرَاهِيمَ إِنَّكَ حَمِيدٌ مَجِيدٌ، يَقُولُ اللَّهُ تَعَالَى ﴿يَا أَيُّهَا النَّاسُ اتَّقُوا رَبَّكُمُ إِنَّ زَلْزَلَةَ السَّاعَةِ شَيْءٌ عَظِيمٌ﴾^٨ يَوْمَ تَرَوْنَهَا تَذْهَلُ كُلُّ مُرْضِعَةٍ عَمَّا أَرْضَعَتْ وَتَضَعُ كُلُّ ذَاتِ حَمَلٍ حَمْلَهَا وَتَرَى النَّاسَ سُكَارَى وَمَا هُمْ بِسُكَارَى وَلَكِنَّ عَذَابَ اللَّهِ شَدِيدٌ﴾^٩، اللَّهُمَّ إِنَّا دَعَوْنَاكَ فَاسْتَجِبْ لَنَا دُعَاءَنَا فَاغْفِرِ اللَّهُمَّ لَنَا ذُنُوبَنَا وَإِسْرَافَنَا فِي أَمْرِنَا اللَّهُمَّ اغْفِرْ لِلْمُؤْمِنِينَ وَالْمُؤْمِنَاتِ الْأَحْيَاءِ مِنْهُمْ وَالْأَمْوَاتِ رَبَّنَا ءَاتِنَا فِي الدُّنْيَا حَسَنَةً وَفِي الْآخِرَةِ حَسَنَةً وَقِنَا عَذَابَ النَّارِ اللَّهُمَّ اجْعَلْنَا هُدَاةً مُهْتَدِينَ غَيْرِ ضَالِّينَ وَلَا مُضِلِّينَ اللَّهُمَّ اسْتُرْ عَوْرَاتِنَا وَعَامِنِ رَوْعَاتِنَا وَكُنْ مَا أَهَمَّنَا وَقِنَا شَرَّ مَا نَتَخَوَّفُ اللَّهُمَّ اجْزِ الشَّيْخَ عَبْدَ اللَّهِ الْهَرَرِيَّ رَحِمَاتُ اللَّهِ عَلَيْهِ عَنَّا خَيْرًا. عِبَادَ اللَّهِ إِنَّ اللَّهَ يَأْمُرُ بِالْعَدْلِ وَالْإِحْسَانِ وَإِيتَاءِ ذِي الْقُرْبَى وَيَنْهَى عَنِ الْفَحْشَاءِ وَالْمُنْكَرِ وَالْبَغْيِ، يَعِظُكُمْ لَعَلَّكُمْ تَذَكَّرُونَ. اذْكُرُوا اللَّهَ الْعَظِيمَ يَثْبِتْكُمْ وَاشْكُرُوهُ يَزِدْكُمْ، وَاسْتَغْفِرُوهُ يَغْفِرَ لَكُمْ وَاتَّقُوهُ يَجْعَلَ لَكُمْ مِنْ أَمْرِكُمْ مَخْرَجًا، وَأَقِمِ الصَّلَاةَ.

^٧ سورة الأحراب

^٨ سورة الحج